

வெளியிடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2023.04.04

நாணயக்கொள்கை மீளாய்வு : இல. 03 – 2023 ஏப்பிரல்


இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 ஏப்பிரல் 04ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநிலை வைப்பு வசதி வீதத்தினையும் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 15.50 சதவீதம் மற்றும் 16.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களின் மீதான பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தான நீடிக்கப்பட்ட நிதிய வசதியின் இறுதிப்படுத்தல் மற்றும் வீழ்ச்சியடைகின்ற இடர்நேர்வு மிகையினைப் பிரதிபலிக்கின்ற உயர்வடைந்த சந்தை வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய நகர்வு என்பவற்றினைத் தொடர்ந்து சந்தை மனோபாவங்களில் ஏற்பட்ட மேம்பாடுகளுக்கு மத்தியில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பணவீக்க வீழ்ச்சிப்பாதைச் செய்முறையின் தொடர்ச்சியினை வசதிப்படுத்துவதற்கு நாணய நிலைமைகள் தொடர்ந்தும் போதியளவில் இறுக்கமாவிருப்பதனை நிச்சயப்படுத்தும் பொருட்டு தற்போதுள்ள இறுக்கமான நாணயக் கொள்கை நிலையின் பேணுகை அத்தியாவசியமானதென சபை அபிப்பிராயப்பட்டது.

**பணவீக்கமானது விரைவானதொரு பணவீக்க வீழ்ச்சிப் பாதையினைப் பின்தொடருமென
எறிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அதன்மூலம் பணவீக்க எதிர்பார்க்கக்கூடிய மேலும் உறுதிநிலைப்படுத்தும்**

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக 2023 மாச்சில் தொடர்ந்தும் மெதுவடைந்தது. மின்சார தீர்வைகளின் அண்மைய உயர்வு மற்றும் முன்னைய உயர்வுகளின் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் சுற்று விளைவுகள் என்பவற்றிருந்து கணிசமானவிலானதொரு தாக்கத்திற்கு மத்தியில் முக்கியமாக உணவுப் பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க பாரியளவிலானதொரு குறைப்பினைப் பிரதிபலித்து 2023 மாச்சில் முதன்மைப் பணவீக்கம் மெதுவடைந்த அதேவேளை, பொருளாதாரத்தின் உள்ளார்ந்த கேள்வி அழுத்தங்களில் தொடர்ந்து காணப்பட்ட மிதமடைதலினைப் பிரதிபலித்து மையப் பணவீக்கமும் தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக 2023 மாச்சில் மெதுவடைந்தது. உலகளாவிய பண்ட விலைகளின் மிதமடைதல் மற்றும் இலங்கை ரூபாயின் அண்மைய உயர்வு மற்றும் தளத் தாக்கத்திலிருந்து எழுகின்ற பாரியளவிலான பணவீக்க வீழ்ச்சித் தாக்கம் என்பவற்றினைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் உள்நாட்டு விலைகளின் குறைப்புடன் 2023 ஏப்பிரலிலிருந்து பணவீக்கம் விரைவாக மெதுவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இறுக்கமான நாணய மற்றும் இறைக் கொள்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு நிரம்பல் நிலைமைகள் என்பன காரணமாக மெதுவடைந்த கூட்டுக் கேள்வியானது பணவீக்க எதிர்பார்க்கக்கூடிய உறுதிநிலைப்படுத்துவதன் மூலம் ஆதரவளிக்கப்பட்டு, எதிர்வருகின்ற காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படுகின்ற பணவீக்க வீழ்ச்சிச் செய்முறையினை நிச்சயப்படுத்தும். அதற்கமைய, 2023இன்

இறுதியளவில் முதன்மைப் பணவீக்கம் நடு ஒற்றை இலக்க மட்டத்தை எட்டுமென்றும் அதன்பின்னர் நடுத்தர காலப்பகுதியில் விரும்பத்தக்க மட்டங்களில் உறுதிநிலைப்படுத்தப்படுமெனவும் எறிவுசெய்யப்பட்டுள்ளது.



குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல.

2023 சனவரி எதிர்வுகூறல் சுற்றில் கிடைக்கப்பெறுகின்ற தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்களை எறிவு பிரதிபலிக்கின்றது. உள்நாட்டு விலைகளில் பிரதிபலிக்கும்மென எதிர்பார்க்கப்படுகின்ற படிப்படியாகத் தளர்வடையுமென எதிர்பார்க்கப்படுகின்ற உலகளாவிய எரிவொருள் மற்றும் உணவு விலைகள், இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளர்களின் உத்தேச மட்டத்திற்குக் கீழான வளர்ச்சி, படுகடன் மறுசீரமைப்புச் சூழ்நிலையில் கீழான பன்னாட்டு நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதிய வசதி அலுவலர் மட்ட அறிக்கையுடன் இசைந்து செல்லும் விதமாக எதிர்பார்க்கப்படுகின்ற இறைப் பாதை, ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் நாணயக்கொள்கை நிலையினால் குறித்துக்காட்டப்படுகின்ற இறுக்கமடைகின்ற உலகளாவிய நிதியியல் நிலைப்பாடுகள் போன்ற தற்போதைய எதிர்வுகூறல்களின் மீதான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். மேலும் ஏறிவுகள் மாதிரியுருவிற்கு ஒத்திசைவான வட்டி வீத பாதை மற்றும் தோற்றம்பெறுகின்ற பேரண்டப்பொருளாதார பதிலீறுப்புக்கள் மற்றும் நடுத்தர கால இறை இலக்குகளை அடைதல் போன்ற நிபந்தனைகளுக்குட்பட்டவையாகும். இவ் ஊகங்களில் காணப்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் இவ் எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து உண்மையான பணவீக்கம் விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றைக் கருத்திற் கொள்கையில், தற்போதைய எறிவுடன் இணையப்பெற்ற இடர்நேர்வுகள் சாதாரண காலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் உயர்வானதாகும். குறிப்பாக, அண்மைய வலு மற்றும் எரிவாயு விலைத் திருத்தங்கள், இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தின் மெதுவடைதல், உலகளாவிய பண்ட விலைகள் தளர்வடைதல், போன்றவற்றின் சாத்தியமான இரண்டாம் சுற்று விளைவுகளிலிருந்து எழுகின்ற அடிக்கோடு ஏறிவுகளுக்கான கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் காணப்படுகின்றன. இருப்பினும், சாத்தியமான மேல்நோக்கிய இடர்நேர்வுகள், முக்கியமாக மின்சாரத் தீர்வைகளுக்கான அண்மைய மேல்நோக்கிய சீராக்கங்களின் இரண்டாம் சுற்றுத் தாக்கம் ஏறிவுகளிலிருந்தான பணவீக்கப் பாதையிலிருந்து மாறுபடக்கூடும்.

பணவீக்கத் தோற்றப்பாட்டிற்கான ஏதேனும் மாற்றங்கள் பற்றி கிரமமான அடிப்படையில் பொது மக்களுக்குத் தொடர்புபட்டி அறிந்த தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்களை இயலச் செய்வதற்கு மத்திய வங்கி அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.

வீச்சு வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களுடைய நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப்பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மையத் தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளுக்குள்ளான வீச்சுகளை எடுத்துக்காட்டுகின்றது. விசேடமாக, தடிப்பான பச்சை நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளிகளை எடுத்துக்காட்டி உண்மையான பணவீக்க விளைவு இவ்விடைவெளிகளினுள் அமையப்பெறும் என்ற 50 சதவீத நிகழ்தகவினை உணர்த்துகின்றது. நம்பிக்கை இடைவெளி நீண்ட காலத்தில் பணவீக்கத்தின் எதிர்வுகூறலின் அதிகரிக்கின்ற நிச்சயமின்மையினைக் காட்டுகின்றது.

எதிர்வருகின்ற காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படுகின்ற மேலதிக நிதியியல் உதவியுடன் இணைந்து பன்னாட்டு நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதிய வசதியின் இறுதிப்படுத்தலுடன் வெளிநாட்டுத்துறைத் தோற்றப்பாடு மேம்பட்டது

இலங்கையின் அண்மைய கால மீட்சி மற்றும் நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலத்திற்கான நீடித்துநிலைத்திருக்கும் தன்மை என்பவற்றிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு பொருளாதார சீராக்கச் செயற்றிட்டத்தினை உள்ளடக்கிய ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3 பில்லியனிற்கு வகைகூறுகின்ற நீடிக்கப்பட்ட நிதிய வசதிக்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஒப்புதலளித்தது. பன்னாட்டு நாணய நிதிய செயற்றிட்டமானது ஏனைய பன்னாட்டு நிதியியல் நிறுவனங்களிடமிருந்தான கணிசமானவிலான நிதியிடலை இயல்புசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் பொருளாதாரத்தை உறுதிநிலைப்படுத்துவதனையும் நாட்டின் உள்ளார்ந்த வளர்ச்சி வாய்ப்புக்களை வலுப்படுத்துவதனையும் நோக்காகக் கொண்ட குறித்ததொரு நடைமுறைப்படுத்தல் காலக்கெடுவுடன் அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கை மறுசீரமைப்புப் பொதியொன்றினையும் வழங்கியது. இது படுகடன் மறுசீரமைப்புச் செய்முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதுடன் இணைந்து எதிர்வருகின்ற காலப்பகுதியில் சென்மதி நிலுவை மட்டுப்பாடுகளை குறிப்பிடத்தக்களவு தளர்வடையச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதிச் செலவினத்தில் கணிசமானவிலானதொரு வீழ்ச்சிக்கு மத்தியில் வலுவான ஏற்றுமதி வருவாய்களின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள குறைப்பினால் பாரியளவில் உந்தப்பட்டு, வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2022இல் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2023இன் இதுவரையிலான காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ந்து மேம்பட்டுள்ளதுடன் வெளிநாட்டுத்தொழில் வாய்ப்புக்களுக்காக அதிகரித்து வருகின்ற நாட்டிலிருந்தான புறப்படுகைகளைக் கருத்திற்கொள்கையில் இது தொடர்ந்தும் ஆரோக்கியமானதொன்றாயமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான தற்போதைய பருவ காலத்துடன் சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்களவிலானதொரு முன்னேற்றத்தினைப் பதிவுசெய்துள்ளது. இம்முன்னேற்றங்கள் மற்றும் செலாவணி வீதம் சந்தையினால் நிர்ணயிக்கப்படுவதனை அனுமதிக்கின்ற நோக்கினையும் கருத்திற்கொண்டு, மத்திய வங்கி செலாவணி வீதம் தொடர்பிலான நாளாந்த வழிகாட்டுதல் அறிவிப்பினை நிறுத்தியதுடன் மாற்றப்பட்ட ஏற்றுமதிப் பெறுகைகள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பவற்றிலிருந்தான கட்டாய வெளிநாட்டுச் செலாவணி விற்பனைத் தேவைப்பாட்டினை 2023 மாச்சு முற்பகுதியிலிருந்து இரத்து செய்தது. இக்கொள்கை வழிமுறைகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைத் திரவத்தன்மையில் ஏற்பட்ட படிப்படியான மேம்பாடு மற்றும் மேம்பட்ட சந்தை மனோபாவங்கள் என்பவற்றின் விளைவொன்றாக சில தளம்பல் நிலைகளுக்கு மத்தியில் 2023இன் இதுவரையான காலப்பகுதியில் செலாவணி வீதமானது குறிப்பிடத்தக்க உயர்வடைதலொன்றினைப் பதிவுசெய்தது. மேலும், மத்திய வங்கி அதன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்பியதுடன் இது 2023 மாச்சு இறுதியிலுள்ளவாறு ஐ.அ.டொலர் 2.7 பில்லியனாக மதிப்பிடப்பட்டதுடன் இது சீன மக்கள் வங்கியிடமிருந்தான பரஸ்பர பரிமாற்றல் வசதியினை உள்ளடக்கியுள்ளது.

சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் கீழ்நோக்கி சீராக்கப்பட்டுள்ளதுடன் இப்போக்கானது வீழ்ச்சியடைகின்ற இடர்நேர்வு மிகையுடன் எதிர்வருகின்ற காலப்பகுதியில் தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது

2023 மாச்சு முற்பகுதியில் கொள்கை வட்டி வீதங்கள் அதிகரித்த போதிலும், வைப்பு மற்றும் கடன்வழங்கல் வட்டி வீதங்கள் ஆகிய இரண்டும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளமையானது மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட சந்தை வழிகாட்டுதலினையும் உள்நாட்டுப் பணச் சந்தையின் மேம்பட்ட திரவத்தன்மை நிலைமைகளையும் பாரியளவில் பிரதிபலிக்கின்றது. சந்தை மனோபாவங்களின் மேம்பாடுகளினால் உந்தப்பட்டு அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்களில் குறிப்பிடத்தக்கதொரு மிதமடைதலும் பதிவுசெய்யப்பட்டது. எதிர்பார்க்கப்படுகின்ற உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தல் தொழிற்பாட்டின் பரந்த கட்டமைப்பானது இப்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளமையினால், அரசு பிணையங்களுடன் இணைந்த பாரியளவிலான இடர்நேர்வு மிகை அண்மைய காலத்தில் குறைவடைந்து அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்களிற்கு அடிப்படையாயமைந்துள்ள ஏனைய சந்தை வட்டி வீதங்கள் மேலும் மிதமடைவதற்கு வழிவகுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய, கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் சந்தை வட்டி வீதங்கள் என்பவற்றிற்கு இடையிலான இடைவீச்சு மேலும் குறுக்கமடைந்து, அதன்மூலம் சந்தை வட்டி வீதங்கள் கொள்கை வட்டி வீதங்களுடன் சிறப்பாக ஒத்திசையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், முன்னோக்கிப் பார்வையிலமைந்த உண்மை வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைகின்ற பணவீக்கத்துடன் தொடர்ந்தும் சாதகமாயமையும் என்பதுடன் அதன்மூலம் எதிர்வருகின்ற காலப்பகுதியில் ஏற்படும் ஏதேனும் பாதகமான கேள்வி அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நாணய நிலைமைகள் போதியளவில் இறுக்கமாகப் பேணப்படும். இறுக்கமான நாணய மற்றும் கொடுகடன் நிலைமைகளின் தாக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் மிதமான தன்மை என்பவற்றினைப் பிரதிபலித்து, வர்த்தக வங்கிகளின் மூலமான தனியார் துறைக்கான வெளிநின்ற கொடுகடன் தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக 2023 பெப்புருவரியில் தொடர்ந்தும் சுருக்கமடைந்தது. வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துகளில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு மத்தியில் விரிந்த பணத்தின் (M2b) ஆண்டிற்கு ஆண்டு விரிவாக்கமும் 2023 பெப்புருவரியில் மெதுவடைந்தது.

உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையானது 2023இன் பிற்பகுதியில் படிப்படியாக மீட்சியடையுமெனவும் நடுத்தர காலத்தில் மீட்சியினை நிலைத்திருக்கச்செய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் பிரகாரம், 2022இல் ஆண்டிற்கு ஆண்டு 7.8 சதவீதம் என்ற பரந்த அடிப்படையிலான சுருக்கமொன்றினைப் பதிவுசெய்வதன் மூலம் சுதந்திரத்திற்குப் பிறகு பொருளாதாரம் அதன் அதிகூடிய பொருளாதாரச் சுருக்கத்தினைப் பதிவுசெய்துள்ளது. உள்நாட்டு நிரம்பல் நிலைமைகளின் முன்னேற்றங்கள், வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களில் எதிர்பார்க்கப்படுகின்ற மேம்பாடுகளுடன் இணைந்து வியாபார மற்றும் முதலீட்டாளர் மனோபாவங்களில் மேம்பாடு, சந்தை வட்டி வீதங்களில் எதிர்பார்க்கப்படும் குறைப்பு மற்றும் கொள்கை நடவடிக்கைகளின் தாக்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது. வளர்ச்சித் தோற்றுப்பாட்டினை வலுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொள்கை வழிமுறைகளின் தாக்கம் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு பொருளாதாரமானது 2023இன் பிற்பகுதியில் படிப்படியாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதிய வசதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள பொருளாதாரச் சீராக்கச் செயற்றிட்டத்தின் நடைமுறைப்படுத்தலின் மூலம்

துணைபுரியப்பட்டு நடவடிக்கைகளின் மீட்சியானது நடுத்தர காலத்தில் நீடித்திருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நிதியியல் துறைக் கரிசனைகளுக்கு மத்தியில் உலகளாவிய நாணயக் கொள்கை தொடர்ந்தும் தீவிரத்தன்மையில் அமைந்துள்ளது

உலகளாவிய வங்கித்தொழில் நிறுவனங்களில் உருவான திரவத்தன்மைப் பிரச்சனைகளுக்கு மத்தியில், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பல்வேறு பாரியளவிலான வங்கிகளின் தோல்வி மற்றும் ஐரோப்பாவில் காணப்பட்ட அழுத்தங்கள் என்பவற்றினைத் தொடர்ந்து, முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் நிதியியல் துறை 2023 மாச்சில் நெருக்கடியுடனான சமிக்ஞைகளைக் காண்பித்தது. தற்போதைய நிதியியல் நெருக்கடி உலகளாவிய நடவடிக்கை மற்றும் நிதியியல் உறுதிப்பாட்டைத் தொய்வடையச் செய்துள்ளமையினால் உயர்வடைந்த இடர்நேர்வு மட்டங்கள் உலகப் பொருளாதாரத் தோற்றப்பாட்டினை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகளை தீவிரமடையச்செய்துள்ளன. ஏனையவற்றிற்கிடையில், முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களில் உள்ள இறுக்கமான நிதியியல் நிலைமைகளிலிருந்தான விலகல் மற்றும் கீழ் நோக்கிய இடர்நேர்வுகளின் பொருள்மயமாக்கல் ஆகியவற்றின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகளாவிய நிதியியல் மற்றும் பண்டச் சந்தைகளில் தளம்பல் நிலை அதிகரித்தது. இருப்பினும், முக்கிய மத்திய வங்கிகள் தமது நடுத்தர கால பணவீக்கத்தின் இலக்குகளுக்கு காலந்தவறாத திரும்பலினை நிச்சயப்படுத்தும் நோக்கில் கொள்கை வட்டி வீதங்களைத் தொடர்ந்து உயர்வடையச்செய்தன. மேலும், முக்கிய மத்திய வங்கிகள் உலகளாவிய நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கு திரவத்தன்மை ஆதரவை வழங்குவதனை நோக்காகக் கொண்டு ஒருங்கிணைந்த வழிமுறைகளை அறிவித்தமையினால் சந்தை நிலைமைகளில் சில இயல்புநிலைகளும் பதிவுசெய்யப்பட்டன.

கொள்கை வட்டி வீதங்கள் தற்போதைய மட்டங்களில் பேணப்படுகின்றன

மேலே எடுத்துக்காட்டப்பட்டவாறாக தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளைப் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2023 ஏப்பிரல் 04ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 15.50 சதவீதம் மற்றும் 16.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. விலை உறுதிப்பாட்டினை மீட்டெடுப்பதற்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பினையும் நிலவுகின்ற நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் துணைபுரியப்படுவதன் மூலம் பணவீக்கமானது எறிவுசெய்யப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதையினைத் தொடருமென தொடர்ந்தும் நம்பிக்கையுடன் இருக்கும் வேளையில் பொருளாதாரம் நடுத்தர காலத்தில் அதன் ஆற்றல்வாய்ந்த தன்மையினை அடைவதற்கு உதவுமென சபை மீள்வலியுறுத்தியது. மேலும், உயர்வடைந்த இடர்நேர்வு மிகையினைக் குறைப்பதுடன் இணைந்து மேம்பட்ட சந்தை மனோபாவங்களுடன் சந்தை வட்டி வீதங்களில் மேலுமொரு கீழ்நோக்கிய சீராக்கமொன்றிற்கான போதியளவிலான இடைவெளி காணப்படுவதாக சபை அபிப்பிராயப்பட்டது. பொருளாதாரத்திலுள்ள விலை அழுத்தங்கள் எதிர்வருகின்ற காலப்பகுதியில் போதியளவில் கட்டுப்படுத்தப்பட்டவுடன் பொருத்தமான முறையில் செயற்படுவதற்கும் வட்டி வீதக் கட்டமைப்பினை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதனை உத்தரவாதப்படுத்துவதற்கும் சபை தொடர்ந்தும் தயாராகவிருக்கும்.

நாணயக் கொள்கைத் தீர்மானம்	கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு வீதங்கள் மாற்றமடையவில்லை	
	துணைநில் வைப்பு வசதி வீதம்	15.50%
	துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	16.50%
	நியதி ஒதுக்கு விகிதம்	4.00%

தகவல் குறிப்பு:

ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் தலைமையிலான ஊடக மாநாடு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் 2023 ஏப்பிரல் 04ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு நடைபெறுவதுடன் முகநூல் மற்றும் யு ரியூப் என்பவற்றின் வாயிலாக நேரலையாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2023 யூன் 01ஆம் நாளன்று வெளியிடப்படும்.

இணைப்பு I

அட்டவணை 01: உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (தற்காலிகமானவை)

பொருளாதார நடவடிக்கைகள்	ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம் (அ)									
	2021					2022				
	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	நான்காம் காலாண்டு	வருடாந்தம்	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	நான்காம் காலாண்டு	வருடாந்தம்
வேளாண்மை	4.3	11.6	-3.3	-6.8	0.9	-4.4	-7.9	-6.7	0.7	-4.6
கைத்தொழில்கள்	6.6	22.6	-1.8	0.1	5.7	-3.7	-10.1	-21.3	-30.1	-16.0
பணிகள்	4.3	7.5	-1.5	4.4	3.5	1.8	-1.8	-4.2	-3.9	-2.0
மொ.உ.உற்பத்தி	4.5	13.8	-3.2	1.4	3.5	-0.5	-7.4	-11.5	-12.4	-7.8

அ) 2023 மார்ச்சில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை (அடிப்படை ஆண்டு 2015) அடிப்படையாகக் கொண்டது.

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: பணவீக்கம்

மாதம்		ஓகத் 22	செத் 22	ஓத் 22	நவெ 22	திசெ 22		சன 23	பெப் 23	மாச் 23
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிக(2013=100)	64.3	69.8	66.0	61.0	57.2	கொடுவிக(2021=100)	51.7	50.6	50.3
	தேடுவிக(2013=100)	70.2	73.7	70.6	65.0	59.2	தேடுவிக(2021=100)	53.2	53.6	-
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிக(2013=100)	46.6	50.2	49.7	49.4	47.7	கொடுவிக(2021=100)	45.6	43.6	39.1
	தேடுவிக(2013=100)	60.5	64.1	62.4	60.1	57.5	தேடுவிக(2021=100)	52.0	50.1	-

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 03: நாணயத்துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)								
	யூன் 22	யூலை 22	ஓக 22	செத் 22	ஓத் 22	நவெ 22	திசெ 22	சன 23	பெப் 23
ஒதுக்குப் பணம்	1,453	1,436	1,386	1,379	1,342	1,318	1,349	1,590	1,505
விரிந்த பணம் (M _{2b})	11,901	11,955	11,987	12,051	12,046	12,163	12,290	12,322	12,346
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(2,122)	(2,124)	(2,035)	(1,893)	(1,873)	(1,870)	(1,767)	(1,573)	(1,434)
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	14,023	14,079	14,022	13,944	13,919	14,033	14,056	13,895	13,780
அரசிற்கான தேறிய கொடுகடன்	6,697	6,826	6,990	7,043	7,178	7,293	7,471	7,612	7,471
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான/ அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கான கொடுகடன்	1,729	14,891	1,700	1,703	1,778	1,760	1,747	1,748	1,712
தனியார் துறைக்கான கொடுகடன்	7,714	7,673	7,614	7,577	7,530	7,499	7,414	7,318	7,260
விரிந்த பணம் (M ₄)	14,335	14,410	14,451	14,540	14,547	14,676	14,840	14,891	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 04: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	ஒத் 22 முடிவில்	நவெ 22 முடிவில்	திசெ 22 முடிவில்	சன 23 முடிவில்	பெப் 23 முடிவில்	மாச் 23 முடிவில்	23 ஏப் 04 இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் முக்கிய கொள்கை வட்டி வீதங்கள்							
துணைநில் வைப்பு வசதி வீதம்	14.50	14.50	14.50	14.50	14.50	15.50	15.50
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	15.50	15.50	15.50	15.50	15.50	16.50	16.50
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்பு பணவீதம்	15.50	15.50	15.50	15.26	15.27	16.49	16.48
திறைசீரி உண்டியல் விளைவு வீதங்கள் (முதலாந்தரச் சந்தை)							
91-நாள்	33.05	32.91	32.64	29.91	29.72	25.99	24.12
182-நாள்	32.53	32.27	32.20	28.72	28.67	25.79	24.10
364-நாள்	29.60	29.46	29.27	27.78	27.67	24.31	22.37
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	27.46	27.89	27.24	24.82	23.45	21.40	-
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	17.94	18.42	18.70	18.66	18.50	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	25.83	26.04	26.20	25.82	25.31	-	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	12.60	13.37	14.06	14.63	14.74	15.06	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	16.66	17.59	18.49	19.15	19.23	19.80	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	23.22	23.63	23.07	22.24	21.56	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	23.61	24.05	23.73	22.78	22.06	-	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி